

# கம்மவார் சரித்திரம்

(முதற் பாகம்)

கோ. வெ. கோவிந்தசாமி நாயுடு  
அவர்கள்

G.V.G LIBRARY



T19640



பழைய ஆந்திர கவித்திரியர்களாகிய  
**கம்மவார் சரித்திரம்**

முதற் பகுதி — CEN  
(மூலவோத்தர குல நிர்ணயம்)



ஆசிரியர் :

கொத்த பாவைய செளதரி

மொழிபெயர்ப்பாளர் :

கோ. வெ. கோவிந்தசாமி நாயுடு அவர்கள்



**கிராமஜோதி நூலகம்**

மயிலாப்பூர்

::

சென்னை - 4

முதற் பதிப்பு: ஜனவரி, 1953



தமிழாக்க உரிமை மொழிபெயர்ப்பாளர்க்கே



விலை கு. 4



தமிழாக்க உரிமை மொழிபெயர்ப்பாளர்க்கே

நேஷனல் ஆர்வியர்ஸ்



மொழிபெயர்ப்பாளர்  
கே. வெ. கோவிந்தசாமி நாயுடு அவர்கள்



T. S. ELIOT

Taken at 9 Clarence Gate Gardens, London, N.W. 1 in 1922

T. S. ELIOT

THE WASTE LAND

A FACSIMILE AND TRANSCRIPT  
OF THE ORIGINAL DRAFTS  
INCLUDING THE ANNOTATIONS  
OF EZRA POUND

EDITED BY  
VALERIE ELIOT

FABER AND FABER

*First published in 1971  
by Faber and Faber Limited  
3 Queen Square London WC1  
Printed in Great Britain  
at the University Press Oxford  
by Vivian Ridler  
Printer to the University  
All rights reserved*

*This edition © Valerie Eliot 1971  
Preface, annotations and extracts from  
letters and poems by Ezra Pound  
© Ezra Pound 1971*

ISBN 0 571 09635 2

ISBN 0 571 09634 4  
LIMITED EDITION

4361

0-1M88

L71

*The facsimile of the original manuscript of  
THE WASTE LAND  
is reproduced herewith through the courtesy of  
The Henry W. & Albert A. Berg Collection  
of English and American Literature in  
The New York Public Library  
Astor, Lenox & Tilden Foundations*



Ramanujan Letters and  
Reminiscences

- Ramanujan Memorial  
Number Vol 1.

G.V.G LIBRARY



6092



There is no place very near the College where I can get vegetables and food and I can't go out of the College. I am getting some of the Indian things here. I will be very much obliged if you can send me some tamarind (seeds being removed) and good Coconut oil by postal parcel through the cheapest route. Coconut oil is the best as it will be solid owing to cold and won't be spoiled. I can use lemons instead of tamarind if they are sour, but unfortunately the lemons here are not sour like our lemons and moreover they are not properly lemons at all but they are sweet பரிசீலி. I can receive the things only in proper order if you send me by postal parcel, otherwise it will be very difficult for me to go to Longfong harbour to receive the things. I beg to be excused for the trouble. <sup>yours sincerely</sup> S. Ramanujan

